

Rom

Chapter 7

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

- 1 ἡ ἀγνοεῖτε, ἀδελοί, γινώσκουσιν γὰρ
அல்லது அறியாதிருக்கிறீர்களா சகோதரரே அறிந்தவர்களுக்கு ஏனெனில்
[G2228](#) [G0050](#) [G0080](#) [G1097](#) [G1063](#)
- νόμον λαῶν, ὅτι ὁ νόμος κυριεύει τοῦ
நியாயப்பிரமாணத்தை பேசுகிறேன் என்று - நியாயப்பிரமாணம் ஆளுகிறது -
[G3551](#) [G2980](#) [G3754](#) [G3588](#) [G3551](#) [G2961](#) [G3588](#)
- ἀνθρώπων ἐφ' ὅσον χρόνον ζῆ;
மனிதனை -மேல் எவ்வளவு காலம் உயிரோடிருக்கிறானோ
[G0444](#) [G1909](#) [G3745](#) [G5550](#) [G2198](#)

நியாயப்பிரமாணத்தை தெரிந்திருக்கிறவர்களோடு பேசுகிறேன். சகோதரர்களே, ஒரு மனிதன் உயிரோடிருக்கும்வரைக்கும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறது என்று தெரியாமல் இருக்கிறீர்களா?

- 2 ἡ γὰρ ὕψανδρος γυνή, τῷ ζῶντι ἀνδρὶ
- ஏனெனில் கணவனுள்ள மனைவி - உயிரோடிருக்கிற கணவனுக்கு
[G3588](#) [G1063](#) [G5220](#) [G1135](#) [G3588](#) [G2198](#) [G0435](#)
- δέδετα νόμῳ; ἐὰν δὲ ἀποθάνῃ ὁ ἀνὴρ,
கட்டுப்பட்டிருக்கிறான் நியாயப்பிரமாணத்தால் ஆனால் ஆனால் மரித்தால் - கணவன்
[G1210](#) [G3551](#) [G1437](#) [G1161](#) [G0599](#) [G3588](#) [G0435](#)
- κατήρηται ἀπὸ τοῦ νόμου τῷ ἀνδρὶ
விடுதலையாக்கப்படுகிறான் -இலிருந்து - நியாயப்பிரமாணத்தின் - கணவனுடைய
[G2673](#) [G0575](#) [G3588](#) [G3551](#) [G3588](#) [G0435](#)

அது எப்படியென்றால், கணவனையுடைய ஒரு பெண் தன் கணவன் உயிரோடிருக்கும்வரை நியாயப்பிரமாணத்தின்படி அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறான்; கணவன் மரித்தபின்பு கணவனைப்பற்றிய பிரமாணத்திலிருந்து விடுதலையாகி இருக்கிறான்.

- 3 ἄρα οὖν, ζῶντος τοῦ ἀνδρός, μοιχαλὶς
ஆகையால் அப்படியானால் உயிரோடிருக்கும்போது - கணவன் விபசாரி
[G0686](#) [G3767](#) [G2198](#) [G3588](#) [G0435](#) [G3428](#)
- χρηματίσει, ἐὰν γένῃται ἀνδρὶ ἐτέρῳ; ἐὰν
என்று-அழைக்கப்படுவான் ஆனால் ஆனால் கணவனுக்கு வேறொருவனுக்கு ஆனால்
[G5537](#) [G1437](#) [G1096](#) [G0435](#) [G2087](#) [G1437](#)
- δὲ ἀποθάνῃ ὁ ἀνὴρ, ἐλευθέρῳ ἐστὶν ἀπὸ τοῦ
ஆனால் மரித்தால் - கணவன் சுதந்திரமானவன் ஆகிறான் -இலிருந்து -
[G1161](#) [G0599](#) [G3588](#) [G0435](#) [G1658](#) [G1510](#) [G0575](#) [G3588](#)
- νόμῳ; τῷ μὴ εἶναι ἀπὸν μοιχαλὶδα, γενόμενον
நியாயப்பிரமாணத்தின் - அல்ல இருக்க அவள் விபசாரியாக ஆகிய
[G3551](#) [G3588](#) [G3361](#) [G1510](#) [G0846](#) [G3428](#) [G1096](#)
- ἀνδρὶ ἐτέρῳ.
கணவனுக்கு வேறொருவனுக்கு
[G0435](#) [G2087](#)

ஆகவே, கணவன் உயிரோடிருக்கும்போது அவள் வேறொரு மனிதனை திருமணம்செய்தால் அவள் விபசாரி என்று சொல்லப்படுவான்; ஆனால், கணவன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்திலிருந்து விடுதலையானபடியால், வேறொரு மனிதனை திருமணம் செய்தாலும் அவள் விபசாரி இல்லை.

4	ὥστε, ஆகையால் G5620	ἁδελφοί சகோதரரே G0080	μὲν, என்னுடைய G1473	καὶ மற்றும் G2532	ἔτι நீங்கள் G4771	ἐπινασώθητε கொல்லப்பட்டீர்கள் G2289	τῷ - G3588		
	νόμῳ, நியாயப்பிரமாணத்துக்கு G3551	δὲν -மூலமாக G1223	τοῦ - G3588	σώματος சரீரத்தின் G4983	τοῦ - G3588	Χριστοῦ, கிறிஸ்துவின் G5547	εἰς -க்காக G1519	τὸ - G3588	
	γενέσθαι ஆகும்படி G1096	ἔτι நீங்கள் G4771	ἑξέως, வேறொருவருக்கு G2087	τῷ - G3588	ἐκ -இலிருந்து G1537	μερῶν மரித்தோரிலிருந்து G3498			
	ἐγερθέντι, எழுப்பப்பட்டவருக்கு G1453	ἵνα -பொருட்டு G2443	καταπονομήσωμεν கணிகொடுக்கும்படி G2592	τῷ - G3588	Θεῷ. தேவனுக்கு G2316				

அதுபோல, என் சகோதரர்களே, நீங்கள் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று பலன் கொடுப்பதற்காக கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தவர்களானீர்கள்.

5	ὅτε ஏனெனில் G3753	γὰρ ஏனெனில் G1063	ἦμεν இருந்தோம் G1510	ἐν -இல் G1722	τῇ - G3588	σαρκί, மாம்சத்தில் G4561	τὰ - G3588	παθήματα பாவ-உணர்வுகள் G3804	
	τῶν - G3588	ἀμαρτιῶν, பாவங்களின் G0266	τὰ - G3588	δὲν -மூலமாக G1223	τοῦ - G3588	νόμῳ, நியாயப்பிரமாணத்தின் G3551	ἐνῆργεῖτο செயல்பட்டன G1754	ἐν -இல் G1722	
	τοῖς - G3588	μέλεσιν அவயவங்களில் G3196	ἡμῶν, நம்முடைய G1473	εἰς -க்காக G1519	τὸ - G3588	καταπονομήσωμεν கணிகொடுக்கும்படி G2592	τῷ - G3588	θανάτῳ; மரணத்துக்கு G2288	

நாம் சரீரத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்குரிய பலன்களைக் கொடுக்கக்கூடியதாக நம்முடைய சரீர உறுப்புகளிலே பெலன்செய்தது.

6	νυνὶ இப்பொழுதோ G3570	δὲ ஆனால் G1161	κατηργήθημεν விடுதலையாக்கப்பட்டோம் G2673	ἀπὸ -இலிருந்து G0575	τοῦ - G3588				
	νόμῳ, நியாயப்பிரமாணத்தின் G3551	ἁποθάνοντες மரித்து G0599	ἐν -இல் G1722	ᾧ எதில் G3739	κατελύθημεθα, பிடிக்கப்பட்டிருந்தோமோ G2722	ὥστε ஆகையால் G5620			
	δολεῖν ஊழியம்செய்யும்படி G1398	ἡμῶν நாம் G1473	ἐν -இல் G1722	καὶ புதுமையில் G2538	πνεύματος, ஆவியின் G4151	καὶ மற்றும் G2532	ὅτι அல்ல G3756	παλατότητι பழமையில் G3821	
	γράφματος. எழுத்தின் G1121								

இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படி இல்லை, புதுமையான ஆவியின்படி ஊழியம் செய்வதற்காக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்திற்கு நாம் மரித்தவர்களாகி, அதில் இருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.

இப்படியிருக்க, ஜீவனுக்குரிய கட்டளை எனக்கு மரணத்திற்குரியதாக இருப்பதைப் பார்த்தேன்.

11 ἢ γὰρ ἀμαρτία, ἀφορμὴν λαβὼν, δὲ τῆς
- ஏனெனில் பாவம் சந்தர்ப்பத்தை எடுத்துக்கொண்டு -மூலமாக -
[G3588](#) [G1063](#) [G0266](#) [G0874](#) [G2983](#) [G1223](#) [G3588](#)

ἐντολῆς, ἐξῆραάτησέν με, καὶ δι' αὐτῆς ἀπέκτεινεν.
கட்டளையின் ஏமாற்றிற்று என்னை மற்றும் -மூலமாக அதன் கொன்றது
[G1785](#) [G1818](#) [G1473](#) [G2532](#) [G1223](#) [G0846](#) [G0615](#)

பாவமானது கட்டளையினாலே வாய்ப்பைப்பெற்று, என்னை ஏமாற்றியது, அதினாலே என்னைக் கொன்றது.

12 ὥστε ὁ μὲν νόμος ἄγιος, καὶ ἡ
ஆகையால் - உண்மையில் நியாயப்பிரமாணம் பரிசுத்தமானது மற்றும் -
[G5620](#) [G3588](#) [G3303](#) [G3551](#) [G0040](#) [G2532](#) [G3588](#)

ἐντολῆ ἀγία, καὶ δικαία, καὶ ἀγαθὴ.
கட்டளை பரிசுத்தமானது மற்றும் நீதியானது மற்றும் நல்லது
[G1785](#) [G0040](#) [G2532](#) [G1342](#) [G2532](#) [G0018](#)

எனவே, நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளது, கட்டளையும் பரிசுத்தமாகவும் நீதியாகவும் நன்மையாகவும் இருக்கிறது.

13 Τὸ οὖν ἀγαθόν, ἐμοὶ ἐγένετο θάνατος? μὴ γένοιτο!
- அப்படியானால் நல்லது எனக்கு ஆயிற்றா மரணமா ஒருபோதும் ஆகாதே
[G3588](#) [G3767](#) [G0018](#) [G1473](#) [G1096](#) [G2288](#) [G3361](#) [G1096](#)

ἀλλὰ ἡ ἀμαρτία, ἵνα φανῆ ἀμαρτία, δὲ τοῦ
ஆனால் - பாவம் -பொருட்டு வெளிப்படும்படி பாவமாக -மூலமாக -
[G0235](#) [G3588](#) [G0266](#) [G2443](#) [G5316](#) [G0266](#) [G1223](#) [G3588](#)

ἀγαθοῦ μοι, κατεργαζομένη θάνατον; ἵνα γένηται καθ' ὑπερβολὴν
நல்லதின் எனக்கு உண்டாக்குகிற மரணத்தை -பொருட்டு ஆகும்படி -படி மிகையான
[G0018](#) [G1473](#) [G2716](#) [G2288](#) [G2443](#) [G1096](#) [G2596](#) [G5236](#)

ἀμαρτωλός, ἡ ἀμαρτία δὲ τῆς ἐντολῆς.
பாவிடாக - பாவம் -மூலமாக - கட்டளையின்
[G0268](#) [G3588](#) [G0266](#) [G1223](#) [G3588](#) [G1785](#)

இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமானதோ? அப்படி இல்லை; பாவமே எனக்கு மரணமானது; பாவம் கட்டளையினாலே அதிக பாவமுள்ளதாவதற்கும், அது நன்மையானதைக்கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே இருக்கும்படிக்கும் அப்படியானது.

14 οἵδμεν γὰρ ὅτι ὁ νόμος πνευματικὸς ἔστιν;
அறிகிறோம் ஏனெனில் என்று - நியாயப்பிரமாணம் ஆவிக்குரியது ஆகிறது
[G1492](#) [G1063](#) [G3754](#) [G3588](#) [G3551](#) [G4152](#) [G1510](#)

ἐγὼ δὲ σάρκινός εἰμι, πειραμένος ὑπὸ τῆν ἀμαρτίαν.
நான் ஆனால் மாம்சத்துக்குரியவன் ஆகிறேன் விற்கப்பட்டவன் -கீழே - பாவத்துக்கு
[G1473](#) [G1161](#) [G4560](#) [G1510](#) [G4097](#) [G5259](#) [G3588](#) [G0266](#)

மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாக இருக்கிறது, நானோ பாவத்திற்குக் கீழாக விற்கப்பட்டு, சரீரத்திற்குரியவனாக இருக்கிறேன்.

15 ὁ γὰρ κατεργάζομαι, ὁ γινώσκω; ὁ γὰρ ὁ
 எதை ஏனெனில் செய்கிறேனோ அல்ல அறிகிறேன் அல்ல ஏனெனில் எதை
[G3739](#) [G1063](#) [G2716](#) [G3756](#) [G1097](#) [G3756](#) [G1063](#) [G3739](#)

θὲλῶ, τοῦτο παρῶσα; ἄλλ' ὁ μισῶ, τοῦτο
 விரும்புகிறேனோ அதை செய்கிறேன் ஆனால் எதை வெறுக்கிறேனோ அதை
[G2309](#) [G3778](#) [G4238](#) [G0235](#) [G3739](#) [G3404](#) [G3778](#)

παῖ.
 செய்கிறேன்
[G4160](#)

எப்படியென்றால், நான் செய்கிறது எனக்கே புரியவில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.

16 εἰ δὲ ὁ ὁ θὲλῶ, τοῦτο παῖ,
 ஆனால் ஆனால் எதை அல்ல விரும்புகிறேனோ அதை செய்கிறேன்
[G1487](#) [G1161](#) [G3739](#) [G3756](#) [G2309](#) [G3778](#) [G4160](#)

σὺ φησὶ ὁ - ἡ νόμος, οἱ καλός.
 ஒப்புக்கொள்கிறேன் - நியாயப்பிரமாணத்துக்கு என்று நல்லது
[G4852](#) [G3588](#) [G3551](#) [G3754](#) [G2570](#)

இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாக இருக்க, நியாயப்பிரமாணம் நல்லது என்று ஏற்றுக்கொள்ளுகிறேனே.

17 οὐκ εἶπα ὁ ὁ ἔγωγε κατεργάζομαι ἄπο; ἄλλὰ ἡ
 இப்போதோ ஆனால் இனிமேல்-அல்ல நான் செய்கிறேன் அதை ஆனால் -
[G3570](#) [G1161](#) [G3765](#) [G1473](#) [G2716](#) [G0846](#) [G0235](#) [G3588](#)

οἱ κοῦσα ἐν ἔμοι ἄμαρτια.
 குடியிருக்கிற -இல் என்னில் பாவம்
[G3611](#) [G1722](#) [G1473](#) [G0266](#)

எனவே, நான் இல்லை, எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது.

18 οἷδα γὰρ ὅτι ὁ ὁ οἱ εἶπα ἐν ἔμοι, τοῦτ'
 அறிகிறேன் ஏனெனில் என்று அல்ல குடியிருக்கிறது -இல் என்னில் அதாவது
[G1492](#) [G1063](#) [G3754](#) [G3756](#) [G3611](#) [G1722](#) [G1473](#) [G3778](#)

ἔτι - ἐν τῇ σαρκί μου -- ἄγαθόν -- τὸ γὰρ
 இருக்கிறது -இல் - மாம்சத்தில் என்னுடைய நன்மை - ஏனெனில்
[G1510](#) [G1722](#) [G3588](#) [G4561](#) [G1473](#) [G0018](#) [G3588](#) [G1063](#)

θὲλεῖν παράκειταί μοι, τὸ δὲ κατεργάζεσθαι τὸ καλόν,
 விரும்புவது இருக்கிறது என்னிடத்தில் - ஆனால் செய்வது - நல்லதை
[G2309](#) [G3873](#) [G1473](#) [G3588](#) [G1161](#) [G2716](#) [G3588](#) [G2570](#)

ὁ.
 இல்லை
[G3756](#)

அது எப்படியென்றால், என்னிடம், அதாவது, என் சரீரத்தில், நன்மை வாழ்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டும் என்கிற விருப்பம் என்னிடம் இருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடம் இல்லை.

- 19 οὐ γὰρ ὁ θείων, παῖς ἀγαθόν; ἄλλα ὁ
 அல்ல ஏனெனில் எதை விரும்புகிறேனோ செய்கிறேன் நல்லதை ஆனால் எதை
[G3756](#) [G1063](#) [G3739](#) [G2309](#) [G4160](#) [G0018](#) [G0235](#) [G3739](#)
- οὐ θείων κακόν, τοῦτο παρ᾽ ὁσόν.
 அல்ல விரும்புகிறேனோ தீமையை அதை செய்கிறேன்
[G3756](#) [G2309](#) [G2556](#) [G3778](#) [G4238](#)

எனவே, நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.

- 20 εἰ δὲ ὁ οὐ θείων, ἐγὼ τοῦτο παῖς,
 ஆனால் ஆனால் எதை அல்ல விரும்புகிறேனோ நான் அதை செய்கிறேன்
[G1487](#) [G1161](#) [G3739](#) [G3756](#) [G2309](#) [G1473](#) [G3778](#) [G4160](#)
- οὐκέτι ἐγὼ κατεργάζομαι αὐτό, ἄλλα ἢ οἰκοῦσα ἐν
 இனிமேல்-அல்ல நான் செய்கிறேன் அதை ஆனால் - குடியிருக்கிற -இல்
[G3765](#) [G1473](#) [G2716](#) [G0846](#) [G0235](#) [G3588](#) [G3611](#) [G1722](#)
- ἐμὸν ἀμαρτία.
 என்னில் பாவம்
[G1473](#) [G0266](#)

அதன்படி, நான் விரும்பாததை நான் செய்தால், நான் இல்லை, எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது.

- 21 εὐρίσκω ἄρα τὸν νόμον, τῷ θείωντι ἐμὸν
 கண்டுபிடிக்கிறேன் ஆகையால் - நியாயப்பிரமாணத்தை - விரும்புகிற எனக்கு
[G2147](#) [G0686](#) [G3588](#) [G3551](#) [G3588](#) [G2309](#) [G1473](#)
- παῖς τὸ καλόν, οἷα ἐμὸν τὸ κακόν παρ᾽ ἑαυτοῦ.
 செய்ய - நல்லதை என்று எனக்கு - தீமை அருகிலிருக்கிறது
[G4160](#) [G3588](#) [G2570](#) [G3754](#) [G1473](#) [G3588](#) [G2556](#) [G3873](#)

ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடம் தீமை உண்டு என்கிற ஒரு பிரமாணத்தைப் பார்க்கிறேன்.

- 22 σὺν ἡμῶν γὰρ τῷ νόμῳ τοῦ Θεοῦ, κατὰ τὸν
 மகிழ்கிறேன் ஏனெனில் - நியாயப்பிரமாணத்தில் - தேவனுடைய -படி -
[G4913](#) [G1063](#) [G3588](#) [G3551](#) [G3588](#) [G2316](#) [G2596](#) [G3588](#)
- ἔσω ἄνθρωπον;
 உள்ளான மனிதனின்படி
[G2080](#) [G0444](#)

உள்ளான மனிதனுக்குத் தகுந்தபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாக இருக்கிறேன்.

- 23 βλάπτω δὲ ἕτερον νόμον ἐν τοῖς μέλεσιν
 பார்க்கிறேன் ஆனால் வேறொரு நியாயப்பிரமாணத்தை -இல் - அவயவங்களில்
[G0991](#) [G1161](#) [G2087](#) [G3551](#) [G1722](#) [G3588](#) [G3196](#)
- μου, ἀντιστρατεύομενον τῷ νόμῳ τοῦ νοός
 என்னுடைய போர்செய்கிற - நியாயப்பிரமாணத்துக்கு - மனதின்
[G1473](#) [G0497](#) [G3588](#) [G3551](#) [G3588](#) [G3563](#)
- μου, καὶ ἀίχμαλωτίζοντά με ἐν τῷ νόμῳ τῆς
 என்னுடைய மற்றும் சிறைப்பிடிக்கிற என்னை -இல் - நியாயப்பிரமாணத்தில் -
[G1473](#) [G2532](#) [G0163](#) [G1473](#) [G1722](#) [G3588](#) [G3551](#) [G3588](#)
- ἀμαρτίας, τῷ ὄντι ἐν τοῖς μέλεσιν μου.
 பாவத்தின் - இருக்கிற -இல் - அவயவங்களில் என்னுடைய
[G0266](#) [G3588](#) [G1510](#) [G1722](#) [G3588](#) [G3196](#) [G1473](#)

ஆனாலும் என் மனதின் பிரமாணத்திற்கு எதிராகப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் உறுப்புகளில் இருக்கிறதைப் பார்க்கிறேன்; அது என் உறுப்புகளில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்திற்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.

24 Ταλαίπωρος ἔγὼ ἄνθρωπος! τίς με ῥόσεται, ἐκ τοῦ
அல்லற்படுகிற நான் மனிதன் யார் என்னை விடுவிப்பார் -இலிருந்து -
[G5005](#) [G1473](#) [G0444](#) [G5101](#) [G1473](#) [G4506](#) [G1537](#) [G3588](#)

σῶματός τοῦ θανάτου τοῦτου?
சரீரத்தின் - மரணத்தின் இந்த
[G4983](#) [G3588](#) [G2288](#) [G3778](#)

நிர்பந்தமான மனிதன் நான்! இந்த மரணசரீரத்திலிருந்து யார் என்னை விடுதலையாக்குவார்?

25 χάρις [δὲ] τῷ Θεῷ, δὲ Ἰησοῦ Χριστοῦ τοῦ
நன்றி [ஆனால்] - தேவனுக்கு -மூலமாக இயேசு கிறிஸ்துவின் -
[G5485](#) [G1161](#) [G3588](#) [G2316](#) [G1223](#) [G2424](#) [G5547](#) [G3588](#)

Κυρίου ἡμῶν! ἅρα οἶν, ἀπὸς ἔγὼ, τῷ μὲν
ஆண்டவராகிய நம்முடைய ஆகையால் அப்படியானால் தானே நான் - உண்மையில்
[G2962](#) [G1473](#) [G0686](#) [G3767](#) [G0846](#) [G1473](#) [G3588](#) [G3303](#)

νοῦ μανθιναλ δουλεβω νόμω Θεοῦ; τῷ δὲ
மனதினால் ஊழியம்செய்கிறேன் நியாயப்பிரமாணத்துக்கு தேவனுடைய - ஆனால்
[G3563](#) [G1398](#) [G3551](#) [G2316](#) [G3588](#) [G1161](#)

σαρκί, νόμω ἁμαρτίας,
மாம்சத்தினால் நியாயப்பிரமாணத்துக்கு பாவத்தின்
[G4561](#) [G3551](#) [G0266](#)

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எனவே, நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கும், சரீரத்தினாலே பாவப்பிரமாணத்திற்கும் சேவை செய்கிறேன்.